

உடனை வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகரமானது தேசிய பொதுப்பணிகள் வாரத்தை மே மாதம் 22ஆம் தேதி வரை கொண்டாடுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (மே17, 2021) – நமது சமூகத்தினை பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது மற்றும் ஒவ்வொரு நாளையும் நகரத்துவது ஆகியவற்றை அங்கீகரித்துப் போற்றும் வகையில் தேசிய பொதுப்பணிகள் வாரத்தை (National Public Works Week (NPWW)) நகர நிர்வாகம் இன்று துவக்குகிறது

பொதுப்பணிகள் மற்றும் பொறியியல் துறையின் அணியில் ஏறக்குறைய 700 ப்ராம்ப்ட்டன் நகரப் பணியாளர்கள் அங்கம் வகிக்கின்றனர்; பக்கவாட்டுப்பாதைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றைக் கட்டுமானம் செய்து பராமரிப்பது போன்ற சிக்கலானதும் அத்தியாவசியமானதுமான பணிகளை இவர்கள் வழங்குகின்றனர்; வழிகாட்டுக் குறிகள் மற்றும் தெரு விளக்கு மேலாண்மை, நீரூற்றுக்களைச் சுத்தம் செய்தல், பனி அகற்றுதல், அடைப்புக்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல் மற்றும் பல காரியங்களைச் செய்வதும் இவர்களேயாவர்.

கோவிட்-19 தொற்று பரவலுக்கு முன்னர், இதே NPWW யை ப்ராம்ப்ட்டன் நகரம் வேறு விதமாக கொண்டாடியது; அதாவது வாரம் முழுக்கவுமாக, ஒவ்வொரு நாளும் பல செயல்பாடுகளின் வாயிலாக, பொதுப்பணிச் சேவைகள் சமுதாயத்தினை எந்தளவுக்கு பாதிக்கிறது என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தின. இந்த ஆண்டில் அப்படியான மக்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் இல்லையென்றாலும்கூட, NPWW வின் [குழந்தைகளுக்கான காகிதத்தில் வண்ணம் தீட்டுதல்](#) நிகழ்ச்சி உண்டு; இதில் வண்ணம் தீட்டப்பட்ட படங்கள் புகைப்படமாக எடுக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் பதிவிடப்படும். வாரம் முழுக்கவுமாக [Twitter](#), [Facebook](#) மற்றும் [Instagram](#) ஆகியவை மூலமாக பணியாளர்களின் வீடியோக்களை பார்க்கலாம்; இதன் மூலமாக, ப்ராம்ப்ட்டன் நகரின் பொதுப்பணிகள் துறையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று குடியிருப்பவாசிகள் தெரிந்துகொள்ளலாம்; அல்லது மேலும் தகவல்களுக்கு வருகை புரியவும் : www.brampton.ca .

அறிஞர் கூற்றுக்கள்

“தேசிய பொதுப்பணிகள் வாரம் என்பது, நமது தினசரி வாழ்க்கையில் பொதுப்பணிகளின் பங்கு என்ன என்பதைப் பற்றி பொதுமக்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஒரு வாய்ப்பாகும். திட்டமிடலில் இருந்து, மேலாண்மை செய்தல் மற்றும் பராமரித்தல் வரையிலுமாக – நமது பொதுப்பணித்துறை வல்லுனர்கள் நமது பசுமையான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தின் இருதயமாக விளங்கும் முக்கியமான இயக்க செயல்பாடுகளுக்கு துணை நிற்கிறார்கள்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்த ஆண்டிற்கான மையக்கருத்தானது, ஒன்றிணைந்து வலிமையடைவோம் என்பதேயாகும். கடந்த ஆண்டு முழுவதிலுமாக நமது பொதுப்பணிக் குழுவினர் நம்மை நெகிழ்ச்சிக்குள்ளாக்கினர். மாற்றத்திற்கு தங்களை அவர்கள் மாற்றிக்கொண்டதுடன், நமது சமூகத்தின் ஆரோக்கியம், மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக தங்கள் வழக்கமான சேவைகளுக்கும் அப்பாலான சேவைகளையும் வழங்கினார்கள்.”

- பால் விசெண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள், 1 & 5; தலைமைப் பொறுப்பு, பொதுப்பணிகள் மற்றும் பொறியியல் துறை , ப்ராம்ப்ட்டன் நகரம்

“நமது பொதுப்பணித்துறை தொழில்தகைமையாளர்கள், ப்ராம்ப்ட்டன் நகரின் பொதுமக்கள் சுகாதாரம், உயர்தரமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு, நிலைத்து நிற்கவல்ல தன்மை அளிக்கின்ற வகையில் நெகிழ்ந்துதரக்கூடிய சமுதாயங்களுக்குத் அத்தியாவசியமான சிக்கலான உள்கட்டுமானம், வசதிகள் மற்றும் சேவைகளை அளித்து அவற்றைப் பராமரிக்கவும் செய்கின்றனர். ப்ராம்ப்ட்டன் நகரத்தை ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமுதாயமாக இருக்க வைக்கின்ற நமது பொதுப்பணிக் குழுவினருக்கு நாம் இந்த வாரத்திலும் மற்றும் ஒவ்வொரு வாரத்திலும் அங்கீகாரம் அளித்து நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்..”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுதிரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca